



பாடசாலை நூலகர்வியலில் டிப்புளோமா

DSL 2021/2022

1) அறிமுகம்

1998 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின்படி, பாடசாலை நூலகம், ஒலி-காட்சி அலகு மற்றும் பாடசாலையின் கணினி ஆய்வுசூடம் ஆகியவை இணைக்கப்பட்டு பாடசாலை நூலகம் மற்றும் கற்றல் வள மையமாக மறுபெயரிடப்பட்டது. அதன்படி, பாடசாலை / ஆசிரியர் நூலகரின் வகிபாகம் தகவல் திறன்களைக் கற்பித்தல், கற்பித்தல் பங்கேற்பு, சுயாதீன கற்றலுக்கு வசதியளித்தல் மற்றும் வாசிக்கக் கற்றுக்கொடுப்பது என்பனவாகியது. இதன் மூலம் வளம் சார்ந்த கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளின் பண்புதரத்தை மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. பாடசாலை, பொது நூலகர்வியல் டிப்புளோமா, புதிய வகிபாகங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான அறிவு, மனப்பான்மை மற்றும் திறன்களை வழங்கவும், இந்தப் புதிய மாற்றங்களைச் சுமக்கக்கூடிய வல்லுநர்களின் குழுவை உருவாக்கவும் எண்ணுகிறது.

2) இலக்கு குழு

பொது நூலகங்களில் ஏற்கனவே பணியாற்றுகின்ற அல்லது பொது நூலகத்தில் இணைய விரும்புவர்களுக்காக.

3) நுழைவுத் தகமைகள்

க.பொ.த. (உ/த) சித்தி அடைந்திருத்தல் (பழைய பாடத்திட்டத்தின் பிரகாரம், 04 பாடங்களில் சித்தி அடைந்திருத்தல் அல்லது புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம், 03 பிரதான பாடங்களில் சித்தி அடைந்திருத்தல்)

அல்லது

க.பொ.த. (சா/த) மற்றும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட பொது நூலகர்வியலில் சான்றிதழில் (CPL) சித்தி அடைந்திருத்தல்

4) கற்றல் விளைவுகள்

இந்த நிகழ்ச்சித்திட்டத்தினை தொடர்ந்ததன் பின்னர், பங்கேற்பாளர்கள் பின்வரும் திறன்களைப் பெற்றிருப்பர்,

- பாடசாலை நூலகத்தில் புதிய செல்நெறிகளைப் புரிந்துகொள்ளுதல்,
- வளம்- சார்ந்த கற்பித்தல்/ கற்றல் செயல்முறையில் பாடசாலை நூலகத்தின் பங்களிப்பினைக் கண்டறிதல்;
- இயங்கலைக் கற்றலை ஒரு கருவியாகப் பயன்படுத்தல் மற்றும்
- தகவல் கல்வியறிவுள்ள ஒரு நபராக வருவதற்குத் தேவையான திறன்களைப் பெற்றுக் கொள்ளல்

5) கற்கைநெறி உள்ளடக்கங்கள்

1. பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையம்
2. தகவல் கல்வியறிவு
3. இணையக் கல்வியறிவு
4. நூலக சேகரிப்பு முகாமைத்துவம்
5. குழந்தைகள் மற்றும் இளைஞர் இலக்கியம்
6. வாசிப்பைக் கற்பித்தல்
7. திட்டம்

6) கற்கைநெறிக் காலம்: 12 மாதங்கள்

7) மொழி மூலம்: சிங்களம் அல்லது தமிழ் (ஒரு போதிய எண்ணிக்கையான மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டால் மாத்திரமே எந்த ஒரு மொழியிலும் நிகழ்ச்சித்திட்டம் நடாத்தப்படும்).

8) வகுப்புக்களை நடாத்துதல்: கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, மறு அறிவித்தல் வரை வகுப்புகள் இணையவழி இயங்கலை ஊடாகவே நடாத்தப்படும்.

9) மதிப்பீட்டு முறை:

வகுப்பறை ஒப்படைகள் மற்றும் ஒரு எழுத்துமூல அறிக்கை ஊடாக.

10) மதிப்பீட்டு அளவுகோல்:

ஒவ்வொரு மொடியூலுக்கும் மொடியூலில் சித்தி அடைவதற்கு ஒரு ஒப்படை பூர்த்தியாக்கப்பட்டு குறைந்தது 50% அதற்கு மேல் பெறப்பட்டிருக்க வேண்டும். அதற்கு மேலதிகமாக, ஒரு தரப்பட்ட தலைப்பில் ஒரு எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதுடன் அறிக்கையில் சித்தியடைவதற்கு குறைந்தபட்சம் 50% அல்லது அதற்கு மேல் பெறப்பட்டிருக்க வேண்டும்.

11) கற்கைநெறிக் கட்டணங்கள்:

விண்ணப்பக் கட்டணம்	ரூ. 250.00
பதிவுக் கட்டணம்	ரூ. 1500.00
கற்கைநெறிக் கட்டணம்	ரூ. 23500.00
பரீட்சைக் கட்டணங்கள் ரூ. 150 * 9	ரூ. 900.00
நூலக கட்டணம்	ரூ. 1000.00
சான்றிதழ் கட்டணம்	ரூ. 1000.00

12) ஆரம்பத் திகதி: செப்டெம்பர் 2021

13) விண்ணப்பிக்கும் செயல்முறை:

- எங்களுடைய இணையத் தளத்திலிருந்து விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்யவும்
- விண்ணப் படிவத்தினைத் தெளிவாகப் பூரணப்படுத்தவும்
- மக்கள் வங்கியின் திம்பிரிகஸாய கிளையின் கணக்கு இல. 086100101191736 கணக்கில் விண்ணப்ப முறைவழியாக்கற் கட்டணமாக ரூ. 250.00 வைப்பிலிட்டு விண்ணப் படிவத்தில் தரப்பட்டுள்ள கூட்டில் ஒட்டவும்.
- விண்ணப்பம் மற்றும் இணைப்புக்களை பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்;

“சிரேஷ்ட உதவிப் பதிவாளர்
தேசிய நூலகம் மற்றும் தகவல் அறிவியல் நிறுவகம் (தே.நூ.த.அ.நி.)
கொழும்புப் பல்கலைக்கழகம்
கொழும்பு 03”